

ஸ்ரீ கோதா ஸ்துதி



ஸ்லோகம்-1

ஸ்ரீவிஷ்ணுசித்த குலநந்தந கல்பவல்லீம் |
ஸ்ரீரங்கராஜ ஹரிசந்தந யோகத்ருஸ்யாம்|
ஸாக்ஷாத் க்ஷமாம் கருணையா கமலாமிவாந்யாம்|
கோதாம் அநந்யஸரண: ஸரணம் ப்ரபத்யே ||

அர்த்தம்:

விஷ்ணுசித்தர் என்கிற பெரியாழ்வாருடைய குலமாகிற
நந்தவனத்திற்கு, கற்பகக் கொடி போன்றவளும்,
திருவரங்கநாதனாகிற கல்பகவிருக்ஷத்துடன்
சேர்க்கையாலே பார்க்கத்தக்கவளும், பூமிதேவியே
அவதாரமெடுத்து வந்தவளென்று சொல்லத் தக்கவளும்
(பொறுமையே உருவெடுத்தவளும்), திருவருள் குணத்தைப்
பார்க்கில், இன்னொரு திருமகள் என்று
எண்ணத்தக்கவளும் ஆகிய கோதையெனும் ஸ்ரீ
ஆண்டாளை, வேறு ரக்ஷகரில்லாத நான்
சரணமடைகிறேன்.

ஸ்லோகம்- 2

வைதேஸிக: ஸ்ருதி கிராமபி பூயஸீநாம்
வர்ணேஷு மாத்ரி மஹிமா ந ஹி மாத்ருஸாம் தே|
இத்தம் விதந்தமபி மாம் ஸஹஸைவ கோதே|
மௌந த்ருஹோ முகரயந்தி குணாஸ்த்வதீயா||

அர்த்தம்:

எண்ணிறந்த சுருதிவாக்குகளுக்கு எட்டாத உன்னுடைய
மஹிமை என்னைப் போன்ற அல்ப
அறிவேயுடையவர்களுடய துதியில் அடக்கி விட
முடியுமா? இதை நான் அறிவேன். ஆயினும் (மௌனமாய்
நிற்கும்) என் மௌனத்தைக் கலைக்கிறது உன்னுடைய
திருக்குணங்கள். உன்னுடையவைகளான திருக்குணங்கள்
என் வாயைத் திறந்து துதிக்கும்படி செய்கின்றன.

ஸ்லோகம்-3

த்வத்ப்ரேயஸ: ஸ்ரவணயோ ரம்ருதாயமாநாம் |
துல்யாம் த்வதீய மணி நூபுர ஸிஞ்ஜிதாநாம் |
கோதே த்வமேவ ஜநதி த்வதபிஷ்டவார்ஹாம் |
வாசம் ப்ரஸந்த மதுராம் மம ஸம்விதேஹி ||

அர்த்தம்:

தாயாகிய கோதைப் பிராட்டியே ! உன் நாயகனுடைய
திருச்செவிகளுக்கு, அமுதம் போன்றதாய்,
உன்னுடையதான இரத்தினச் சிலம்புகளின் ஒலிகளுக்கு
ஒத்ததாய், உன்னைத் துதிப்பதற்கு ஏற்றதாய், தெளிந்து
இனியதாயுள்ள வாக்கை எனக்கு நீயே அளித்தருள
வேண்டும்.

ஸ்லோகம்-4

க்ருஷ்ணாந்வயேந தததீம் யமுநாநுபாவம்|
தீர்த்தைர் யதாவதவகாஹ்ய ஸரஸ்வதீம் தே |
கோதே விகஸ்வர தியாம் பவதீ கடகூடாத் |
வாச: ஸ்புரந்தி மகரந்தமுச: கவீநாம்.

அர்த்தம்:

ஹே! வாக்தேவியே! கண்ணபிரானுடைய
ஸம்பந்தத்தினால்

யமுனை நதியானது எப்படி சுத்தத்தையும்
மேன்மையையுமே

அடைந்துள்ளதோ,அது போல, கண்ணபிரான் விஷயமாகப்
பாடப் பெற்றிருப்பதால் மேன்மை அடைந்துள்ள
உன்னுடைய (திருவாய் மலர்ந்த) திருப்பாவை, நாச்சியார்
திருமொழிப் பாசுரங்களைக் குருமுகமாக நன்கு ஓதி
உணர்ந்து, உன்னுடைய அருளினால், தெளிவடைந்த
புத்தியையுடைய கவிகளின் வாக்குகள், தேன் போன்ற
விஷயங்களைச் சொரிபவைகளாக விளங்குகின்றன.

ஸ்லோகம் -5

அஸ்மாத்ருஸா மபக்ருதௌ சிர தீக்ஷீதாநாம் |
அஹ்நாய தேவி தயதே யதஸௌ முகுந்த: |
தந்நிஸ்சிதம் நியமிதஸ் தவ மௌளிதாம்நா |
தந்த்ரீ நிநாத மதுரைஸ்ச கிராம் நிகும்பை: ||

அர்த்தம்

உலகத்திலுள்ள ஜீவன்களுக்கு துன்பம் விளைவிப்பதில், நெடுங்காலமாகக் கங்கணம் கட்டிக் கொண்டிருப்பவர்களான என் போன்றவரிடத்தில், பகவான் அருள் செய்ய என்ன காரணம் ஏற்பட முடியும்? என்றால், அது இது தான். நீ சூடிக் களைந்த மலர்மாலைகளைச் சாத்திக் கொள்ள பெருமாள் கொண்டிருக்கும் பாரிப்பு, பிரியம் இவற்றாலும், மேலும், (பாபத்தால் கட்டுண்டு வருந்துகிற பக்தர்களிடத்தில் நீ வைத்திருக்கும் கருணையால்) நீ பகவானிடத்தில் எடுத்துச் சொல்லும் இனிய மொழியாலும் பெருமாள் கட்டுப்பட்டமை தான்! இது நிச்சயம்!

தொடரும். . .